



தகவல்

அர்ட்டும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 09.11.2020

முன்னிலை

திரு ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண். NC756/F/2019 (SA4422/F/2018)

திரு S. தில்லைகோவிந்தன்

.. மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்,
கருவூல அலுவலர்,
மாவட்டக் கருவூலம்,
கருவூலம் மற்றும் கணக்குத்துறை,
கடலூர்,
கடலூர் மாவட்டம்.

.. பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	02.03.2018
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	04.04.2018
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	18.06.2018
ஆணையத்தின் ஆணை நாள்	04.02.2019
ஆணை பெறப்படாத மனு நாள்	03.04.2019

ஆணை

இவ்வழக்கு ஏற்கனவே 04.02.2019 நாளிட்ட ஆணை வாயிலாக பொதுத் தகவல் அலுவலரை தகவல் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாத காரணத்தால் இன்று (09.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில்

மேல்முறையீட்டாளர் திரு S. தில்லைகோவிந்தன் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக , கூடுதல் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம், கடலூர் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 02.03.2018 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த திரு விமல் என்பவர் மேற்படி அலுவலகத்தில் மேல்முறையீட்டாளர் பணிபுரிந்த காலத்தில் 4/10 முதல் 2/11 வரையில் ஊதியப்பட்டியலில் முறைகேடு செய்து பின்னர் மாறுதலில் 3/11 முதல் 6/11 வரையில் சிதம்பரம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் திரு காமராஜ் என்பவரிடமும் ஊதியப்பட்டியலில் முறைகேடு செய்துள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளதாகவும், அவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை 7 இனங்களில் தகவலாக வழங்கக் கேட்டு, பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட கருவூலம், கடலூர் என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் 26.03.2018 தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கவில்லை என தெரிவித்து, 04.04.2018 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளரது முதல் மேல்முறையீட்டு மனு உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு பிரிவு 6(3)-ன்படி தகவல் வழங்கும்பொருட்டு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. முதல் மேல்முறையீட்டு அலுவலர் தகவல் வழங்கவில்லை என தெரிவித்தும், தான் கோரிய தகவல்களை விரைவில் வழங்கிட ஆவண செய்யுமாறு கேட்டும், பிரிவு 19(3)ன் கீழ் 18.06.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அம்மனு மீது 04.02.2019 அன்று விசாரணை நடைபெற்று SA4422/F/2018 ஆணை வாயிலாக பொதுத் தகவல் அலுவலரை 30 தினங்களுக்குள் தகவல் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. பொது அதிகார அமைப்பினரால் தனக்கு உரிய தகவல் வழங்கப்படாததால் மேல்முறையீட்டாளர் 03.04.2019 தேதியிட்ட மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (09.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசி வாயிலாக ஆஜராகி, தான் பொதுத் தகவல் அலுவலரின் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு தகவல்களை பெற்றுக் கொண்டதாக ஆணையத்தில் தெரிவித்தார். ஆணையம் இதனை பதிவு செய்கிறது.

5. இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளர் 6(1) மனுவில் கோரிய தகவல்களை மேல்முறையீட்டாளர் நேரில் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். மேல்முறையீட்டாளரும் அதனை ஒப்புக் கொண்டதன் பேரில், இவ்வழக்கில் மேலும் விசாரணை செய்ய வேறு முகாந்திரம் இல்லையென கருதி இவ்வழக்கு முற்றாக்கப்படுகிறது.

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். NC756/F/2019 (SA4422/F/2018)

பொதுத் தகவல் அலுவலர்/
கருவூல அலுவலர்,
மாவட்டக் கருவூலம்,
கருவூலம் மற்றும் கணக்குத்துறை,
கடலூர்,
கடலூர் மாவட்டம்.

மேல்முறையீட்டாளர்

திரு S. தில்லைகோவிந்தன்,
எண்.14C-7, கலைவாணர் நகர்,
சிதம்பரம் - 608 001
கடலூர் மாவட்டம்.

Copy to: Judgement File/ Spare
JE/PA -19.11.2020